

(C) பின்சுறப்படும் வழக்கங்கள் எந்த வழு பரீட்சை மீதியைத் தயாரிப்பதன் மூலம் கண்டுபிடிக்க முடியாதது?

- (1) ஒரு வருமதியாளரிடமிருந்து பெற்ற ரூ.45,000/- தொகை வியாபார வருமதிகள் கணக்கில் ரூ.54,000/- எனச் செலவுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- (2) மோட்டார் வாகனம் ஒன்று விற்றதன் மூலம் பெற்ற காசு காசுக் கணக்கில் வரவுப் பதிவு செய்யப்பட்டு, விற்பனைக் கணக்கில் செலவுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- (3) தொலைபேசிச் செலவுக் கொடுப்பனவு ரூ.15,000/- உரிய செலவுக் கணக்கில் பதிவு செய்யப்படவில்லை.
- (4) ஒரு வியாபாரக் கொள்வனவுத் தொகையான ரூ.75,000/- கொள்வனவுக் கணக்கு மற்றும் வியாபாரச் சென்மதிக் கணக்கு இரண்டிலும் வரவுப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

(D) 2013 மார்ச் 31 இல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் தகவல்கள் உள்ளூர் சந்தைக்குப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வியாபாரத்தை மேற்கொள்ளும் ஒரு கம்பனி தொடர்பானது.

| | ரூ.'000 |
|--|---------|
| 2012 ஏப்ரல் 01 இல் பெறுமதிசேர் வரி (VAT) கட்டுப்பாட்டுக் கணக்கின் செலவு மீதி | 375 |
| விற்பனைகள் (பெறுமதிசேர் வரி 12% அடங்கலாக) | 33,600 |
| பொருட்கள் உள்ளூரில் கொள்வனவு (பெறுமதிசேர் வரி 12% அடங்கலாக) | 11,200 |
| ஏனைய கொள்வனவுகள் (பெறுமதிசேர் வரி 12% அடங்கலாக) | 5,600 |

மேற்றரப்பட்ட தகவல்களின்படி 2013 மார்ச் 31 இல் அன்று உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்குச் செலுத்த வேண்டிய நிகர பெறுமதி சேர் வரிப் பரிப்பானது (net VAT liability) :

- (1) ரூ.3,600,000/-.
- (2) ரூ.1,425,000/-.
- (3) ரூ.576,600/-.
- (4) ரூ.2,175,000/-.

(E) ஒரு கம்பனி 2012 ஏப்ரல் 01 இல் ரூ.500,000/- பெறுமதியான சில தளபாடங்களைக் கம்பனியின் பிரயோகத்திற்குக் கடனாகக் கொள்முதல் செய்தது. தளபாடங்களின் தேய்மானம் கிரயத்தில் ஆண்டிற்கு 25% நேர்கோட்டு அடிப்படையில் மேற்கொள்ளும்.

2013 மார்ச் 31 இல் மேற்படி ஊடுசெயல்களை உள்வாங்கிய பின், பின்வருவனவற்றுள் எது சரியான கணக்கீட்டுச் சமன்பாடாகும்?

| | உரிமையாண்மை + பரிப்புகள் | = | சொத்துகள் |
|-----|--------------------------|---|-----------|
| (1) | - + 500,000 | = | +500,000 |
| (2) | +125,000 + 375,000 | = | +500,000 |
| (3) | -125,000 + 500,000 | = | +375,000 |
| (4) | -125,000 + 375,000 | = | +250,000 |

(F) **XYZ (தனி)** கம்பனியின் வங்கிக் கூற்றில் 2013 மார்ச் 31 இல் சாதகமான மீதி ரூ.425,300/- ஆக இருந்தபோதிலும் காசேடு வேறுபட்ட மீதியைக் காண்பித்தது.

வேறுபாட்டிக்குப் பின்வரும் காரணங்கள் அடையாளங் காணப்பட்டன.

- வைப்பிலிடப்பட்டு தேறாத காசோலைகள் ரூ.30,000/-.
- வழங்கப்பட்டு கொடுப்பனவுக்குச் சமர்ப்பிக்கப்படாத காசோலைகள் ரூ.43,500/-.
- வங்கி மேலதிகப்பற்றுக்கான வட்டி காசேட்டில் பதியப்படாதது ரூ.13,700/-.

2013 மார்ச் 31ந் திகதி செம்மையாக்கத்திற்கு முன் காசேட்டில் காணப்படும் வங்கி மீதி:

- | | |
|-------------------------|-------------------------|
| (1) ரூ.411,800/- (வரவு) | (2) ரூ.425,100/- (வரவு) |
| (3) ரூ.425,500/- (வரவு) | (4) ரூ.398,100/- (வரவு) |

(G) நடப்பு வருடத்து இறுதித் தொக்கை அதிகரித்துக் காட்டும்போது பின்வரும் கூற்றுகளுள் எது இலாபத்தின் மீதான சரியான தாக்கத்தைக் குறிப்பிடுகின்றது?

- (1) நடப்பு வருட இலாபத்தில் மாற்றம் ஏற்படாது.
- (2) நடப்பு வருட இலாபம் குறைத்துக் காட்டப்பட்டு அடுத்த வருட இலாபம் அதிகரித்துக் காட்டப்படும்.
- (3) நடப்பு வருட இலாபம் குறைத்துக் காட்டப்படும்.
- (4) நடப்பு வருட இலாபம் அதிகரித்துக் காட்டப்பட்டு அடுத்த வருட இலாபம் குறைத்துக் காட்டப்படும்.

(H) அட்டுறு செலவு காச மூலம் தீர்வு செய்யும்போது செயற்படு மூலதனத்தின் மீதான தாக்கம் எவ்வாறானதாக இருக்கும்?

- | | |
|-------------------|------------------------|
| (1) மாற்றம் இல்லை | (2) குறைவடையும் |
| (3) அதிகரிக்கும் | (4) மேற்கூறிய ஏதுமல்ல. |

(I) ஒரு சில்லறை வியாபாரக் கடையின் கணக்கேடுகளிலிருந்து பின்வரும் தகவல்கள் பிரித்தெடுக்கப்பட்டன:

| | ரூ. |
|----------------|------------|
| ஆரம்பத் தொக்கு | 7,200,000 |
| இறுதித் தொக்கு | 9,600,000 |
| கொள்வனவுகள் | 16,800,000 |

மேற்கரப்பட்ட தகவல்களைப் பிரயோகித்துக் கணிக்கப்பட்ட மொத்த இலாபம் ரூ.15,600,000/-. எனினும் பின்னர் செவ்வைபார்க்கப்பட்டபோது இறுதித் தொக்கு ரூ.400,000/- ஆல் அதிகமாகவும் ஆரம்பத் தொக்கு ரூ.800,000/- ஆல் குறைவாகவும் கணக்கிடப்பட்டது தெரியவந்தது.

இந்தச் சில்லறை வியாபாரக் கடையின் சரியான மொத்த இலாப விகிதம் (Gross Profit Ratio) :

- | | | | |
|----------|----------|----------|----------|
| (1) 52%. | (2) 48%. | (3) 55%. | (4) 60%. |
|----------|----------|----------|----------|

- (J) ஒரு கம்பனியின் பொது நாட்குறிப்பேட்டில் பின்வரும் ஊடுசெயல்களுள் எது பதிவு செய்யப்படவேண்டும்?
- (1) அலுவலக உபயோகத்திற்காக காசுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட நிலையான சொத்துகள்
 - (2) விற்பனையை நோக்காகக் கொண்டு கடன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட கொள்வனவுகள்
 - (3) மேற்கொள்ளப்பட்ட கடன் அடிப்படையிலான கொள்வனவுகள்
 - (4) அலுவலக உபயோகத்திற்காகக் கடன் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட நிலையான சொத்துகள்
- (K) அகக் கணக்காய்வாளரின் நோக்கெல்லை தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் எது தவறானது?
- (1) நிதிசாரா நடவடிக்கைகளின் வினைத்திறனைப் பரீட்சிப்பது
 - (2) கம்பனியின் நிதிக் கூற்றுகள் மீது அகக் கணக்காய்வாளர் அபிப்பிராயம் தெரிவிப்பது
 - (3) செயற்படுத்தப்படும் அகக் கட்டுப்பாடுகள், அகக் கணக்காய்வாளர் மீளாய்வு செய்வது
 - (4) கம்பனிக் கொள்கைகள் நடைமுறைப்படுத்தலை அகக் கணக்காய்வாளர் செவ்வை பார்ப்பது
- (L) பின்சுறப்படுவனவற்றில் எது அகச் செவ்வையொன்றாக (internal check) அறிமுகப் படுத்தக்கூடிய ஒரு கட்டுப்பாட்டுப் பொறிமுறையாக இருக்க முடியாது?
- (1) பணிகளைப் பிரித்தல் (Division of work)
 - (2) பணிச் சுழற்சி (Job rotation)
 - (3) கணக்கீட்டுக் கட்டுப்பாடுகள் (Accounting controls)
 - (4) ஒரு வெளிவாரிக் கணக்காய்வாளரை நியமித்தல் (Appointing an external auditor)
- (M) பின்வருவனவற்றுள் ஒரு மோசடியாக (fraud) கருத முடியாது எது?
- (1) பதிவுகள் அல்லது ஆவணங்களை விசுர்த்திசெய்தல் (Manipulation) அல்லது மாற்றுதல்
 - (2) சொத்துகளை மோசடியாகக் கையாடுதல் (Misappropriation)
 - (3) கணக்குத் தரவுகளில் கணித அல்லது எழுத்துப் பிழைகள்
 - (4) பணத்தை மோசடியாகக் கையாடுதல் (Embezzlement of cash)
- (N) அகக் கட்டுப்பாட்டு முறைமை கருதுவது:
- (1) ஒரு வியாபாரத்தில் மோசடி மற்றும் வழக்களைக் கண்டுபிடிக்க ஏற்படுத்திய ஒரு முறைமை
 - (2) ஒரு முகாமையின் வியாபார நோக்கத்தை அடைவதற்கு முகாமையினால் கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளும் விதிமுறைகளும்
 - (3) மோசடிகள் தொடர்பாக அறிக்கைகளைப் பெற ஏற்படுத்திய ஒரு முறைமை
 - (4) நிதிக் கூற்றுகளின் கணிதச் செம்மையைப் பரீட்சிக்க ஏற்படுத்தப்பட்ட ஒரு முறைமை.
- (O) ஒரு கம்பனியின் அகக் கட்டுப்பாட்டில் ஒரு மூலகமாக பின்வருவனவற்றில் எதைக் கருத முடியாது?
- (1) கடமைகளைப் பிரித்தல்
 - (2) பாதீடு செய்தல்
 - (3) பங்குதாரர்களின் கூட்டம்
 - (4) நிதிசார் அதிகாரப் பகிர்வு

(02 புள்ளிகள் வீதம், மொத்தம் 30 புள்ளிகள்)

பகுதி - B

கட்டாய வினாக்கள்

இப்பகுதியிலுள்ள இரு (02) வினாக்களுக்கும் விடை தருக.

50 புள்ளிகள்

02. (A) 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்கக் கம்பனிச் சட்டத்தின் கீழ் ஒரு வரையறுக்கப்பட்ட தனியார் கம்பனியைக் கூட்டமைப்பதற்கு சமர்ப்பிக்க வேண்டிய **இரண்டு (02) ஆவணங்களை** நிரற்படுத்துக. (02 புள்ளிகள்)

(B) அளவிடற் கருவிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யும் (மட்) அக்குரேற் மெஸர் (தனி) கம்பனியின் கணக்கேடுகளிலிருந்து பின்வரும் பரீட்சை மீதி பிரித்தெடுக்கப்பட்டது.

2013 மார்ச் 31 இலான பரீட்சை மீதி

| | வரவு(ரூ.'000) | செலவு(ரூ.'000) |
|--|----------------|----------------|
| குறிப்பிடு மூலதனம் (2,000,000 சாதாரண பங்குகள்) | | 40,000 |
| கைக்கொள் இலாபம் (2012 ஏப்ரல் 01 இல்) | | 10,500 |
| 12% தனிச்சங்கள் | | 6,000 |
| ஆதனம், பொறி மற்றும் உபகரணம் கிரயத்தில்: | | |
| காணி | 18,300 | |
| கட்டடம் | 35,000 | |
| மோட்டார் வாகனம் | 15,875 | |
| இயந்திரம் | 14,320 | |
| அலுவலக உபகரணம் | 6,060 | |
| 2012 ஏப்ரல் 01 இல் திரட்டிய தேய்மானம்: | | |
| கட்டடம் | | 11,000 |
| மோட்டார் வாகனம் | | 9,350 |
| இயந்திரம் | | 2,300 |
| அலுவலக உபகரணம் | | 2,075 |
| புதிய வாகனத்திற்கான கொடுப்பனவு | 1,000 | |
| 2012 ஏப்ரல் 01 இல் தொக்கிருப்பு | 12,355 | |
| வியாபார வருமதிகள் / சென்மதிகள் | 13,760 | 7,300 |
| காகக் கையிருப்பு | 500 | |
| 2011/12 வரிமதிப்பாண்டு வருமான வரி ஏற்பாடு | | 6,000 |
| வங்கி மேலதிகப்பற்று | | 9,800 |
| விற்பனைகள் | | 211,575 |
| கொள்வனவுகள் | 122,705 | |
| விநியோகச் செலவுகள் | 11,155 | |
| நிருவாகச் செலவுகள் | 30,800 | |
| நிதிச் செலவுகள் | 12,200 | |
| செலுத்திய வருமான வரி | 8,370 | |
| செலுத்தப்பட்ட பங்கிலாபம் | 13,500 | |
| மொத்தம் | 315,900 | 315,900 |

பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன:

(1) 2013 மார்ச் 31 ல் பெளதிக தொக்கிருப்பு கீழே குறிப்பிடப்பட்ட ஐந்து (05) வேறுபட்ட வகையான அளவிடும் கருவிகளைக் கொண்டுள்ளது.

| உற்பத்திப் பொருள் | அலகுகளின் எண்ணிக்கை | ஒரு அலகின் கிரயம் (ரூ.) | நிகர தேறுகைப் பெறுமதி (NRV) ஒரு அலகிற்கு (ரூ.) |
|-------------------|---------------------|-------------------------|--|
| AM 1 | 500 | 11,300 | 12,000 |
| AM 2 | 200 | 6,800 | 6,400 |
| AM 3 | 50 | 9,500 | 8,800 |
| AM 4 | 40 | 25,550 | 27,000 |
| AM 5 | 40 | 8,100 | 7,700 |

கம்பனியின் கொள்கையானது தொக்கினைத் தனித்தனி உருப்படி அடிப்படையில் பெறுமதி மதிப்பிடுதல் ஆகும்.

- (2) 2013 மார்ச் 20 ல் அன்று களஞ்சியத்தில் களவு இடம்பெற்றதுடன் பின்னர் மேற்கொண்ட விசாரணையில் ரூ.1,700,000/- கிரயப் பெறுமதியான தொக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்தது. இவ்விழப்புத் தொடர்பாக காப்புறுதிக் கம்பனி 2013 மார்ச் 31 இல் கிரயப் பெறுமதியில் 90% ஐ நட்டஈடாக வழங்க உடன்பட்டது. இது தொடர்பாக கணக்கேடுகளில் பதிவுகள் ஏதும் செய்யப்படவில்லை.
- (3) ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் கிரயத்தில் நேர்கோட்டு முறையில் தேய்மானம் செய்யப்படும். சொத்துகளின் பயனுள்ள ஆயுட்காலம் பின்வருமாறு உள்ளது.

| | |
|--------------------|-------------|
| கட்டடம் | 20 ஆண்டுகள் |
| மோட்டார் வாகனங்கள் | 5 ஆண்டுகள் |
| இயந்திரம் | 8 ஆண்டுகள் |
| அலுவலக உபகரணங்கள் | 4 ஆண்டுகள் |

- (4) 2011 யூன் 30 ல் ரூ.2,400,000/- கிரயத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்று ரூ.1,725,000/- க்கு பெறுமதி மதிப்பிட்டு ரூ.2,725,000/- பெறுமதியான புதிய வாகனத்திற்காக 2013 மார்ச் 31 ல் பகுதி மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான காசுக் கொடுப்பனவு ரூ.1,000,000/- கணக்கீடு செய்யப் பட்டதைத் தவிர வேறு பதிவுகள் ஏதும் கணக்கேடுகளில் செய்யப்படவில்லை.
- (5) 2012 யூலை 01ல் இருந்து ஒரு வருட காலத்திற்கு மாத வாடகையாக ரூ.250,000/- வீதம் செலுத்தப்பட்ட தொகை நிருவாகச் செலவில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
- (6) 2013 மார்ச் 31ல் அட்டுறுவான கணக்காய்வுக் கட்டணம் ரூ.275,000/-.
- (7) 2011/12 வருடத்திற்கான வரிப்பரிப்பு ரூ.4,350,000/- ஆக இணங்கப்பட்டு 2012/13 ஆண்டில் செலுத்தப்பட்டது. 2012/13 வருடத்திற்கான வருமானவரிப் பரிப்பு ரூ.8,500,000/- ஆக மதிப்பீடு செய்யப்பட்டது.
- (8) தன்னிச்சப் பத்திரங்களின் பிரகாரம் ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை வட்டி கீழ்வருமாறு கொடுப்பனவு செய்யப்படல் வேண்டும்.

| காலம் | செலுத்த வேண்டிய திகதி |
|-------------------------------------|-----------------------|
| 01 ஏப்ரல் தொடங்கி 30 செப்ரம்பர் வரை | ஒக்ரோபர் 01ம் திகதி |
| 01 ஒக்ரோபர் தொடங்கி 31 மார்ச் வரை | ஏப்ரல் 01ம் திகதி |

வருடத்தின் 2 ஆம் அரைவருடத்திற்கான தன்னிச்ச வட்டி கணக்கீடு செய்யப்படவில்லை.

அக்கியூறேற் (தனி) நிறுவனத்தின் முகாமையின் உபயோகத்திற்கு கீழ்வருவனவற்றைத் தயாரிக்குக:

- (a) 2013 மார்ச் 31ல் முடிவடைந்த வருடத்திற்கான முற்றடக்க வருமானக் கூற்று (வருமானக் கூற்று) (12 புள்ளிகள்)
- (b) 2013 மார்ச் 31ல் நிதிநிலைக் கூற்று (ஐந்தொகை) (11 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

03. வீட்டு சாதனங்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் ஹப்பி பாட்னேர்ஸ் என்ற பெயரில் பங்குடமை ஒன்றை லால், நிகால் மற்றும் தயால் ஆகியோர் நடாத்தி வருகிறார்கள். அவர்கள் முறையே 6 : 5 : 4 என்ற விகிதத்தில் இலாப நட்டங்களைப் பகிர்கின்றனர்.

பங்குடமை உடன்படிக்கை பின்வரும் விடயங்களை உள்ளடக்கியுள்ளது:

- பங்காளிகளினால் வழங்கப்பட்ட நீண்டகால கடன்களுக்கு ஆண்டுக்கு 12% வட்டி செலுத்தப்படும்.
- பங்காளிகள் பின்வரும் மாதாந்தச் சம்பளங்களைப் பெற உருத்துடையவர்கள் ஆவர்.

லால் - ரூ.40,000/-.

நிகால் - ரூ.30,000/-.

தயால் - ரூ.60,000/-.

2012 செப்டம்பர் 30 அன்று பங்குடமையிலிருந்து தயால் இளைப்பாறியதுடன் இளைப்பாறிய பின் பங்காளிகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உடன்பட்டுள்ளனர்.

- (1) 2012 செப்டம்பர் 30 அன்று பங்குடமையின் நன்மதிப்பு ரூ.3,000,000/- ஆக மதிப்பீடு செய்யப்பட்டு, நன்மதிப்பினை கணக்கேடுகளில் காட்டாது பங்காளர் மூலதனக் கணக்கின் ஊடாக பதிவுசெய்ய இணங்கப்பட்டது.
- (2) இளைப்பாறும் திகதியில் முன்கொணரற் பெறுமதி (carrying value) ரூ.800,000/- ஆகக் கொண்ட மோட்டார் வாகனமொன்றைத் தனது வருமதியின் பகுதிக் கொடுப்பனவாகப் பெற்றுக்கொள்ளத் தயால் இணங்கினார். வாகனத்தின் கிரயம் ரூ.1,750,000/- ஆக இருந்தது.
- (3) தயால் பங்குடமையிலிருந்து இளைப்பாறிய திகதியன்று அவருக்குக் கிடைக்க வேண்டிய எஞ்சிய தொகையில் ரூ.900,000/- மட்டும் காசாகச் செலுத்தப்பட்டது. எஞ்சிய தொகை ஆண்டிற்கு 12% வட்டி வழங்கும், வட்டி ஆண்டிற்கு இரு தடவை அக்டோபர் 01 மற்றும் ஏப்ரல் 01 ஆகிய திகதிகளில் செலுத்தப்படும். கடன் கணக்கிற்கு மாற்றப்பட்டது.
- (4) 2012 செப்டம்பர் 30ம் திகதியின் காசாக கொடுப்பனவு செய்த தொகை ரூ.900,000/- மட்டும் தனியான கணக்கொன்றில் பதிவு செய்யப்பட்டது.
- (5) புதிய பங்குடமை உடன்படிக்கை பின்வருவனவற்றை அடக்கியுள்ளது:
 - (i) பங்காளிகளின் நீண்டகாலக் கடன்கள் மீது வருடத்திற்கு 12% வட்டி வழங்குதல்
 - (ii) பங்காளிகள் பின்வரும் மாதாந்தச் சம்பளத்திற்கு உரித்துடையோர் ஆவார்கள்:
 - லால் - ரூ.50,000/-
 - நிகால் - ரூ.40,000/-
 - (iii) லால் மற்றும் நிகால் ஆகிய பங்காளர்களுக்கிடையில் இலாப நட்டம் 3 : 2 என்ற விகிதத்தில் பகிரப்படும்.

2013 மார்ச் 31ல் பரீட்சை மீதி பின்வருமாறு:

| விபரம் | வரவு (ரூ.'000) | செலவு (ரூ.'000) |
|---|-------------------|--------------------|
| 2012 ஏப்ரல் 01ல் மூலதனக் கணக்கு: | | |
| லால் | | 3,600 |
| நிகால் | | 2,800 |
| தயால் | | 1,700 |
| 2012 ஏப்ரல் 01ல் நடைமுறைக் கணக்கு: | | |
| லால் | 672 | |
| நிகால் | | 900 |
| தயால் | | 128 |
| பகுதித் தீர்வுக் கொடுப்பனவு – 2012 செப்டம்பர் 30ல் தயாலுக்கு | 900 | |
| கொள்வனவு / விற்பனை | 12,600 | 28,000 |
| தொக்கிருப்பு – 2012 ஏப்ரல் 01ல் | 1,050 | |
| 2012 ஏப்ரல் 01ல் ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்: | | |
| காணி, கட்டடம் - கிரயத்தில் (காணி பெறுமதி ரூ 2.4 மில்லியன்) | 7,200 | |
| மோட்டார் வாகனம் கிரயத்தில் | 12,000 | |
| 2012 ஏப்ரல் 01ல் திரண்ட தேய்மானம்: | | |
| கட்டடம் | | 1,980 |
| மோட்டார் வாகனம் | | 3,600 |
| வியாபார வருமதிகள் / வியாபார சென்மதிகள் | 2,362 | 4,463 |
| காசு – கையிலும் வங்கியிலும் | 300 | |
| நிகாலிடமிருந்து நீண்டகாலக் கடன் (2012 ஜனவரி 01 ல் பெற்றது) | | 200 |
| நிருவாகச் செலவுகள் | 3,267 | |
| விநியோகச் செலவுகள் | 5,020 | |
| நிதிச் செலவுகள் | 2,000 | |
| | 47,371 | 47,371 |

பின்வரும் மேலதிக தகவல்களும் தரப்பட்டுள்ளன;

- (1) ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் கிரயத்தில் நேர்கோட்டு முறையில் தேய்மானம் செய்யப்படும். தேய்மான விகிதங்கள் பின்வருமாறு:

கட்டடம் - வருடத்திற்கு 5%

மோட்டார் வாகனம் - வருடத்திற்கு 10%

- (2) 2013 மார்ச் 31ல் தொக்கிருப்பு ரூ.1,400,000/-.

- (3) அட்டுறு செலவுகளும் முற்கொடுப்பனவுகளும் பின்வருமாறு:

| | 2013 மார்ச் 31ல் அன்று | |
|--------------------|------------------------|----------------------|
| | அட்டுறு (ரூ.) | முற்கொடுப்பனவு (ரூ.) |
| நிருவாகச் செலவுகள் | - | 50,000 |
| விநியோகச் செலவுகள் | 100,000 | - |

- (4) அறவிடமுடியாத கடனாக ரூ.10,000/- முதல் ஆறு மாதத்திலும் ரூ.19,000/- அடுத்த ஆறு மாதத்தில் பதிவழிப்புச் செய்யப்பட வேண்டும்.

- (5) 2012 ஏப்ரல் 01ல் இருந்து 2012 செப்டம்பர் 30 வரையும் விற்பனைப் புரள்வு ரூ.16,800,000/- ஆகும்.

- (6) மொத்த இலாபமும் விநியோகச் செலவும் இருகாலங்களுக்கும் இடையில் புரள்வு அடிப்படையில் பகிரப்பட வேண்டும். வேறு விதத்தில் குறிப்பிடப்பட்டால் அன்றி ஏனைய எல்லா வருமானம் மற்றும் செலவுகள் கால அடிப்படையில் பகிரப்பட வேண்டும்.

ஹாப்பி பாட்னேர்ஸின் பின்வரும் நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்குக:

- (a) 2012 செப்டம்பர் 30 மற்றும் 2013 மார்ச் 31 ஆகிய திகதிகளில் முடிவடையும் காலத்திற்கான வியாபார இலாப நடட மற்றும் பகிர்வுக் கணக்கு நிரல் அமைப்பில் (columnar form). (12 புள்ளிகள்)
- (b) **ஹாப்பி பாட்னேர்ஸின்** 2013 மார்ச் 31ல் நிதி நிலைக்கூற்று (ஐந்தொகை). (06 புள்ளிகள்)
- (c) 2013 மார்ச் 31ல் முடிவடைந்த வருடத்திற்கான பங்காளிகளின் மூலதனக் கணக்குகள் மற்றும் நடைமுறைக் கணக்குகள் நிரல் அமைப்பில் (columnar form). (07 புள்ளிகள்)
(மொத்தம் 25 புள்ளிகள்)

பகுதி - C

இப்பகுதியிலிருந்து ஏதாவது இரு (02) வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
20 புள்ளிகள்

04. (A) (மட) Y நிறுவனத்தின் ஏடுகளிலிருந்து 2013 திசம்பர் மாதத்திற்கான கீழ்வரும் சம்பளப் பதிவுகள் பிரித்தெடுக்கப்பட்டன:

| | | |
|---|-------|-----------|
| கூட்டிய மொத்தச் சம்பளம் | (ரூ.) | 162,000/- |
| வருடாந்த உபகாரக் கொடுப்பனவு | (ரூ.) | 162,000/- |
| மொத்த ஏனைய படிகள் | (ரூ.) | 68,000/- |
| கழிக்க வேண்டிய சம்பள முற்பணம் | (ரூ.) | 25,000/- |
| உழைக்கும்போதே செலுத்தும் வரி (PAYE) கழிவு | (ரூ.) | 2,200/- |
| வங்கிக் கடனுக்கான கழிவு | (ரூ.) | 3,500/- |
| ஊழியர் சேமலாப நிதிப் பங்களிப்பு: | | |
| தொழில்கொள்வோன் | | 12% |
| ஊழியர் | | 8% |
| ஊழியர் நம்பிக்கை நிதியம் பங்களிப்பு: | | |
| தொழில் கொள்வோன் | | 3% |
| முன்னைய மாதத்தில் மிகையாக கொடுப்பனவு செய்த நிகர சம்பளம் இம்மாதம் கழிக்கப்பட வேண்டும் (உ.சே.நிதி கழிக்கப்பட்டு உ.ந.நி. யுடன் கொடுப்பனவு செய்யப்பட்டது) | (ரூ.) | 4,600/- |

- நிறுவன நடைமுறையானது மாத இறுதி நாளில் சம்பளம் தொடர்பான ஊடுசெயல் களைப் பதிவுசெய்து நிகர சம்பளத்தையும் சட்டரீதியான கொடுப்பனவு களையும் அடுத்துவரும் மாதம் 05 ம் திகதி கொடுப்பனவு செய்வது ஆகும்.
- உபகார கொடுப்பனவில் ஊ.சே.நி. மற்றும் ஊ.ந.நி. தொடர்பாக பங்களிப்புச் செய்வ தில்லை.

2013 திசம்பர் மாதத்திற்கான (மட) Y நிறுவனத்தின் சம்பளக் கட்டுப்பாட்டுக் கணக்கைத் தயாரிக்கும்படி கேட்கப்படுகின்றீர்கள். (06 புள்ளிகள்)

(B) (மட) சேவ்றி (தனி) கம்பனி தொடர்பாக பின்வரும் தகவல்கள் தரப்பட்டுள்ளன :

(மட) சேவ்றி (தனி) கம்பனி

2013 மார்ச் 31 ல் முடிவடைந்த வருடத்திற்கான வருமானக்கூற்று

| | ரூ.('000) |
|--------------------------------------|--------------|
| விற்பனை (புரள்வு) | 6,800 |
| கழி: விற்பனைக் கிரயம் | 4,200 |
| மொத்த இலாபம் | 2,600 |
| கழி: செலவுகள் | |
| விநியோகச் செலவுகள் | 520 |
| நிருவாகச் செலவுகள் | 800 |
| நிதிச் செலவுகள் - வங்கிக் கடன் வட்டி | 260 |
| வரிக்கு முன் இலாபம் | 1,020 |
| வரி | (200) |
| வரிக்குப் பின் இலாபம் | 820 |

(மட்) சேவ்றி (தனி) கம்பனி
2013 மார்ச் 31 ல் நிதிநிலைக்கூற்று

| | ரூ.('000) |
|---|--------------|
| ஆதனம், பொறி மற்றும் உபகரணம் | 1,500 |
| முதலீடுகள் | 400 |
| நடைமுறைச் சொத்துகள்: | |
| தொக்கு | 1,020 |
| வியாபார வருமதிகள் | 560 |
| முற்கொடுப்பனவுகள் | 300 |
| கையில் காசு மற்றும் வங்கிக் காசு | 160 |
| மொத்த சொத்துகள் | 3,940 |
| உரிமையாண்மை | 2,200 |
| நடைமுறை சாராப் பரிப்புகள்: | |
| வங்கிக் கடன் | 720 |
| நடைமுறைப் பரிப்புகள்: | |
| வியாபார சென்மதிகள் | 520 |
| அட்டுறுச் செலவுகள் | 500 |
| மொத்தம் உரிமையாண்மை மற்றும் பரிப்புகள் | 3,940 |

2013 மார்ச் 31ல் முடிவடைந்த வருடத்திற்கான பின்வரும் விகிதங்களைக் (ratios) கணிக்குக:

- மொத்த இலாப விகிதம் (Gross Profit Ratio)
- நடைமுறைச் சொத்து விகிதம் (Current Assets Ratio)
- விரைவுச் சொத்து விகிதம் (Quick Assets Ratio)
- ஈடுபடுத்தப்பட்ட மூலதனம் மீதான வருமானம் (Return on Capital Employed)
(04 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

- 05.** (A) அகக் கட்டுப்பாடுகளின் **மூன்று** (03) வரையறைகளை இனங்காண்க.
(03 புள்ளிகள்)
- (B) நிறுவனம் ஒன்றின் அகக் கட்டுப்பாடு தொடர்பாக 'கட்டுப்பாட்டுச் சூழல்' (Control Environment) என்பதன் கருத்து என்ன?
(02 புள்ளிகள்)
- (C) தொக்கிருப்பு போதுமானதாகவும் இழப்பு அல்லது தவறான பிரயோகம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பாகவும் உள்ளதனை உறுதிப்படுத்த முகாமை பிரயோகப்படுத்தும் **ஐந்து** (05) நடவடிக்கைகளைக் குறிப்பிடுக.
(05 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)

- 06.** (A) அகக் கணக்காய்வாளரின் **நான்கு** (04) செயற்பாடுகளை (activities) நிரற்படுத்துக.
(04 புள்ளிகள்)
- (B) கணக்கீட்டு முறையின் **நான்கு** (04) தொழிற்பாடுகளை (functions) குறிப்பிடுக.
(04 புள்ளிகள்)
- (C) ஒரு நிறுவனத்தின் அகக் கட்டுப்பாட்டு முறை பற்றிய விளக்கத்தைப் பெறக்கூடிய **இரு** (02) வழிமுறைகளை நிரற்படுத்துக.
(02 புள்ளிகள்)
(மொத்தம் 10 புள்ளிகள்)